



தகவல்

அர்ப்பும் உரிமைச்

சட்டம் 2005

**தமிழ்நாடு தகவல் ஆணையம்**

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

**ஆணை நாள்: 06.11.2020 (முற்பகல்)**

**முன்னிலை**

**திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,  
மாநில தகவல் ஆணையர்**

.....

**வழக்கு எண்.SA 11159/E/2019**

திரு.A.முகமது ரபீக்

... மேல்முறையீட்டாளர்

/ எதிர் /

பொதுத் தகவல் அலுவலர்/  
மாவட்ட ஆட்சியரின் நேர்முக  
உதவியாளர் (பொது)  
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  
திருச்சி மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

**பார்வை:-**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	16.08.2019
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	24.09.2019
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	05.11.2019

\*\*\*\*\*

**ஆணை**

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால் இன்று (06.11.2020) முற்பகலில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேல்முறையீட்டாளர் திரு.A.முகமது ரபீக் அவர்கள் தனது

சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான மனுவில் கைபேசி எண்ணை குறிப்பிடாததால், இவ்வாணையத்தால் அவரை தொலைபேசி மூலம் தொடர்புக் கொள்ள இயலவில்லை. பொது அதிகார அமைப்பின் சார்பாக திருமதி.ஜெயப்பிரீத்தா, பொதுத் தகவல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி மாவட்டம் அவர்கள் மட்டும் இன்றைய விசாரணையில் பங்கேற்றார்.

2. மேல்முறையீட்டாளர் 16.08.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் மாவட்ட ஆட்சியரின் கீழ் நடைபெறும் திங்கள் தின கோரிக்கை முகாமில் கொடுக்கப்படும் மனு மீது எத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம், முதலமைச்சர் தனிப்புகார் பிரிவில் கொடுக்கப்படும் மனு மீது எத்தனை நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம், முதலமைச்சர் தனிப்புகார் பிரிவில் அளித்த மனு U/87066/16 தேதி.03.06.2016, U/150633/17 தேதி.17.11.2017, U/32091/18 தேதி.14.03.2018, U/152901/18 தேதி.17.12.2018 ஆகிய மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை விபரம், மேற்கண்ட மனுக்கள் மீது விசாரணையின் அடிப்படையில் மனு ஏற்கப்பட்டதா என்ற விபரம், மேற்கண்ட மனுதாரர்களின் மனு ஏற்கப்பட்டால் நிவாரணம் அளிக்கப்பட்டதா என்ற விபரம், மேற்கண்ட மனுதாரர்களின் மனு ஏற்கப்பட்டு நிவாரணம் ஏற்கப்பட்டு நிவாரணம் அளிக்கப்படவில்லை என்றால் எப்போது நிவாரணம் அளிக்கப்படும் என்ற விபரம் உள்ளிட்ட தகவல்களைக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி மாவட்டம் என விலாசமிட்டு தாக்கல் செய்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளருக்கு 19.09.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாகப் பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படாததால் மேல்முறையீட்டாளர் 24.09.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் / மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். அதன்பிறகும் பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படாததால் பொது அதிகார அமைப்பினரால் தனக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்க உத்திரவிடுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 05.11.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (06.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இதுகுறித்து இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலரிடம் வினவியபோது, மேல்முறையீட்டாளர் கோரியுள்ள தகவலை 15 தினங்களுக்குள் வழங்குவதாக தொலைபேசி வாயிலாக வாக்குமூலமாகத் தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலரின் வாதுரையை ஆணையம் பதிவு செய்து, விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்திரவு பிறப்பிக்கப்படுகின்றது:

மேல்முறையீட்டாளர் 16.08.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரிய தகவலை முறையாக மற்றும் முழுமையாக சான்றொப்பமிட்டு இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 7(6)-ன்கீழ் கட்டணம்

ஏதுமின்றி ஒப்புக்கை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் மேல்முறையீட்டாளருக்கு அனுப்பி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த விபரத்தை அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலர் அவர்களுக்கு உத்திரவிடப்பட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 11159/E/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்/  
மாவட்ட ஆட்சியரின் நேர்முக  
உதவியாளர் (பொது)  
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  
திருச்சி மாவட்டம்.

மனுதாரர்

திரு.A.முகமது ரபீக்,  
த/பெ.அமானுல்லா,  
தாஜ் ஷீமார்ட் முதல் மாடி,  
புத்தாந்தம்,  
மணப்பாறை,  
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

Copy to: Judgement File.

"VP / PA -10.11.2020"